

MADURAI MEDICAL COLLEGE, MADURAI

MBBS ADMISSION – 2026-2027

எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கையின் போது
மேற்கொள்ளப்படும் நடைமுறைகள்:

- 1) சேர்க்கை விண்ணப்பம் பூர்த்தி செய்தல் (மாணவரது Allotment Order, Admit Card, Score Card துலுவலக பணியாளர்களால் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்த பின்பு விண்ணப்பம் வழங்கப்படும்)
Filling of Admission form (student application will be issued after the students allotment order , admit card , and score card are verified and confirmed by the office staffs)
- 2) சான்றிதழ்கள் மாணவர்கள் சேர்க்கை குழுவினரால் சரிபார்க்கப்படும்
Certificate will be verified by the admission team of this college
- 3) கட்டணங்கள் செலுத்துதல் (இணையவழி மூலம் Indian Overseas Bank, Madurai Medical College செலுத்தவும்)
Payment of fee (pay online through Indian Overseas Bank , Madurai Medical College Madurai)
- 4) சான்றிதழ்கள் சரிபார்த்தல் / Certificate Verification

Xerox copies of Documents (Three Copies) to be submitted Original Certificates to be submitted .

மாணவர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ் நகல்கள் (3 பிரதிகள்) சமர்ப்பிக்கவேண்டும் .

1. Allotment Order
2. NEET (UG) Admit Card
3. NEET Score Card
4. Print out of receipt of fees remittance to the selection committee
5. 10 th Mark Sheet
6. 11 th Mark Sheet (Only Tamil Nadu State applicable student)
7. 12 th Mark Sheet
8. Transfer Certificate from last Studied Institution
9. Community Certificate
10. Eligibility Certificate (other than TN State Board & CBSE)
11. Nativity Certificate
12. Birth Certificate
13. Special Category Certificate (7.5% Govt. School Student Quota/ Sports Eminent Persons / Ex Service men children / Person with Benchmark Disabilities)
14. Migration Certificate (other than TN State Board)
15. Bonafide Certificate for Proof of School Studies only in the State of Tamil Nadu from VI std.to XII Std. (From respective School's Headmaster /Principal)
16. Aadhaar Card (Colour,Xerox only)
17. Passport size photos - 20 Nos (same recent photos of the Candidate Submitted for NEET UG Entrance Examination)
18. Hepatitis - B Vaccination Certificate
19. Digilocker Certificate (Other than Tamilnadu State Board)

4) அசல் சான்றிதழ்கள் Soft Copy இணையவழி அனுப்பதல்

The candidates are instructed to submit the soft copy of their documents (in 3 folders) as detailed below.

Folder 1

Scan all the below 9 documents in a single PDF File less than 2 MB Size (2000 kb size)

1. Allotment Order
2. NEET score card
3. +2 Mark sheet (If any entry is made in the back side of the mark sheet then scan the back side also)
4. Transfer Certificate (Front and Back)
5. Community Certificate
6. Eligibility Certificate (Other than TN State Board) / CBSE)
7. Nativity Certificate
8. Special category certificate if applicable
9. Migration Certificate (other than TN State Board)

Folder 2

Scan all the below 17 documents each in a separate PDF File less than (200 kb size) 1.

1. Allotment Order (download copy)
2. NEET (UG) 2023 Admit Card (Hall Ticket)
3. NEET Score Card (download copy)
4. Receipt of fees remittance to the selection committee (download copy)
5. 10th Mark Sheet
6. 11th Mark Sheet (Only Tamil Nadu State applicable student)
7. 12th Mark Sheet
8. Transfer Certificate (Last Studied Institution)
9. Community Certificate of the Student
10. Eligibility Certificate (other than TN State Board/CBSE)
11. Nativity Certificate
12. Birth Certificate
13. Special Category Certificate(7.5% Govt. School Student Quota/ Sports Eminent Persons/ Ex Service men children / Person with Benchmark Disabilities)
14. Migration Certificate (other than TN State Board)
16. Aadhaar Card
17. Passport size photos - 20 Nos (same recent photos of the Candidate Submitted for NEET UG Entrance Examination)

Folder 3

Photo & Signature of the Student

1. Scan copy of Passport size photo (background white /Free hair not accepted) in JPEG file max 20kb (Photo of the Candidate should be as in the NEET UG Examination Admit Card with White Back Ground)
2. Scan copy of Signature (Sign English only) of the student without date in JPEG file max 20Kb (Twenty Kb). (Signature of the candidate should be as in the NEET UG Examination Admit Card with block ink)

NOTE: Save all the three folders in a single folder with the student Name and NEET Roll No and convert the folder into ZIP file and mail the ZIP file to the following mail id

2026.27mbbsadmmdu@gmail.com